



1.4.2019 துவங்கும் பயிற்சி குறித்த விவரங்கள்

ஜெர்மன் மொழியைக் கற்கவும் – அது மதிப்பானது!


செயின்ட் கேலன் மண்டலத்தில் வசிக்கும் மக்கள் லிட்ரசி அல்லது பி-2 நிலை வரையிலான ஜெர்மன் மொழிப் பயிற்சியைப் பெற கூட்டாட்சி அரசு மற்றும் கேன்டன் 2ஆதரவு அளிக்கிறது.

கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்பட்டால், உங்களுக்கு ஒவ்வொரு ஜெர்மன் பாடத்திற்கும் CHF 7.- அல்லது ஒவ்வொரு லிட்ரசி பாடத்திற்கும் CHF 8.- தொகை அளவிற்கு தள்ளுபடி பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

- அவர் செயின்ட் கேலன் மண்டலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.
- வரிவிதிக்கத்தக்க தனிநபர் வருமானம் CHF 40,000.-க்கு குறைவாக அல்லது தம்பதி மற்றும் குடும்ப வருமானம் CHF 55,000.-க்கு குறைவாக இருக்கவேண்டும்
- வரி குறைக்கப்பட்டு வருமானம் பெறுபவர் அல்லது வரி மதிப்பீடு இல்லாத நபருக்கு மொத்த ஆண்டு வருமானத்தில் 75 % வரிக்குட்பட்ட வருமானமாகக் கருத்தப்படும்.
- வரிவிதிக்கத்தக்க வருமானம் CHF 50,000.-க்கு குறைவு.
- வெளிநாட்டவர் வேலை அனுமதி L,B,C அல்லது ஸ்விஸ் குடியரிமை இருந்தால்
- பயிற்சிக் கட்டணத்தை மற்ற எந்த நிறுவனமும் அளிக்காமல் இருத்தல் (உ.தா. சமூக நலத்துறை, AHV-IV ஒய்வூதியத் துறை, RAV, SUVA ,பணி முதலாளி)
- பயிற்சி காலத்தில் குறைந்தது 80 % கட்டாயவருகை இருக்கவேண்டும். இல்லையெனில் பயிற்சிக்குப் பிறகு சலுகைத்தொகை திரும்ப அளிக்கப்படாது.

இந்த அவசியத் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்து, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், கட்டணத்தில் சலுகை அளித்து இன்வாய்ஸ் வழங்க மொழி பள்ளிக்கு உரிமை உள்ளது. இக்கட்டணக் குறைப்பை மண்டலத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற பல ஜெர்மன் பள்ளிகளில் உபயோகிக்கலாம்.

பட்டியலிலிருந்து [அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியை](#) தேர்வுசெய்து, கட்டணச் சலுகை பெற விரும்பும் மொழிப் பள்ளியையும் குறிப்பிட்டு [விண்ணப்பத்தைப்](#) பூர்த்தி செய்க. அதை ஒப்புச் சான்றோடு சமூகத்துறை அலுவலகத்திற்கு பள்ளி அனுப்பிவைக்கும். கூடுதல் தகவல்களை www.deutschkurse.sg.ch என்னும் மண்டல இணையதளத்தில் காணலாம்.





சலுகைக் கட்டணம் பெறுவதற்கான நடைமுறை



1 பயிற்சியில் பங்கேற்போர்(CPT) பள்ளியில் பதியவேண்டும்.

2 நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை, CPT, மொழிப் பள்ளி மற்றும் சமூகத் துறை அலுவலகத்தில் உறுதிப்படுத்தவேண்டும்.

3 மின்னஞ்சல் வழியாக மொழிப் பள்ளி OSA-வுக்கு விண்ணப்பத்தை அனுப்பும்.

→ விண்ணப்பங்களை எந்நேரத்திலும் சமர்ப்பிக்கலாம்.

→ ஆனால், பயிற்சியின் முடிவுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். OSA-வால் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

4 விண்ணப்பம் மூன்று வாரங்களுக்குள் OSA-வால் பரிசீலிக்கப்படும் (பெற்றுக்கொண்ட பின்). இந்த மூன்று வார இடைவெளியில் இன்வாய்ஸ் செய்யவேண்டாமென மொழிப் பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

→ அதாவது, பயிற்சியை முடித்தவுடன் சலுகைக் கட்டணத்திற்கு விண்ணப்பம் அளிக்க முடியாது.

5 விண்ணப்பத்தில் CPT குறிப்பிட்டுள்ள தகவலை பரிசீலித்து அதற்கான ஆவணங்களைக் கோர OSA-வுக்கு உரிமை உள்ளது.